

ஸ்ரீ:

|| ஶ்ரீசூகம் ஶ்ரீ சூக்தம் ||



Published by
www.Srirangapankajam.com

हिरण्यवर्णीं हरिणीं सुवर्णरजतसूजाम् |
चन्द्रां हिरण्मयीं लक्ष्मीं जातवेदी म आवह ||

ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் ஸுவர்ணரஜதஸ்ரஜாம் |
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ ||

இயற்கையிலேயே எல்லாச் செல்வத்தையும், நிறைந்த அறிவையும் சுத்தமான கீர்த்தியையும் பெற்றுள்ள திருமாலே, விரும்பிய எல்லா நல்லவற்றையும் தருகிறவளும், எல்லா பாபங்களையும் போக்குவிக்கும் தன்மையுள்ளவளும், தங்கத்தாலும் வெள்ளியாலுமான பல திரு ஆபரணங்களை அணிந்துள்ளவளும், எல்லாருக்கும் மகிழ்ச்சியையூட்டுபவளும், தங்கம் முதலிய எல்லாச் செல்வங்களும் நிறைந்தவளும், உயர்ந்த அழகுள்ளவளும், எல்லார்க்கும் காண எளிதாயும், இறைஞ்சத் தக்கவளாய் இருப்பவளுமான மஹாலக்ஷ்மீயை (உங்கள் சேவையில் ஈடுபட்டுள்ள எனக்கு வேண்டியதெல்லாம் நிறைந்திருக்க) எனதருகில் இருக்கச் செய்வீராக!

तां म आवह जातवेदी लक्ष्मीमनपगामिनीम् |
यस्यां हिरण्यं विन्दैयं गामश्वं पुरुषानहम् ||

தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீமநபகாமிநீம் |
யஸ்யாம் ஹிரண்யம் விந்தேயம் காமஷ்வம் புருஷாநஹம் ||

இயற்கையில் எல்லாம் நிறைந்த திருமாலே, மனத்திற்கும் வாக்கிற்கும் எட்டாத மஹிமையுள்ளவளும், ஸர்வ லக்ஷணங்களும் நிரம்பியவளுமான, மஹாலக்ஷ்மீயை நான் நன்கு ஸேவை செய்யும் பொருட்டு என்னிடமிருந்து பிரிந்து செல்லாத வண்ணம் எனதருகிலிருக்கச் செய்வீராக!. எல்லாவற்றையும் அளிக்க வல்லவள் என்று புகழ் வாய்ந்த அவளிடமிருந்து தங்கத்தையும், பசு, குதிரை, பணியாட்களையும், இவைகளற்ற நான் பெறக்கடவேன்.

अश्वपूर्वाम् रथमध्यां हस्तिनादपूर्वोधिनीम् |
श्रियं देवी उपहये श्रीर्मा देवी जुषताम् ||

அஸ்வ பூர்வாம் ரதமத்யாம் ஹஸ்திநாத ப்ரபோதின்ம் |
ஸ்ரியம் தேவீம் உபஹ்வயே ஸ்ரீர்மா தேவீ ஜுஷதாம் ||

எல்லாவற்றையும் படைத்துத் தாங்கி அவற்றை ஏவிப் பயன் பெறும் பொருட்டு, எல்லா இடத்திலும் வியாபிக்கும் பகவானை முன்னிட்டுக் கொண்டு, பிரிவின்றித் தோன்றுகிறவளும், எனவே ஸர்வ ஜீவர்களின் இதய மத்தியத்தில் வீற்றிருப்பவளும், ஸ்ரீகஜேந்திர ஆழ்வான் போல் கஷ்டப்படுகிறவர்களின் அபயக்குரல் கேட்டு, முதலில் விழிப்புறுகிறவளும், குதிரைப்படை, தேர்ப்படை முதலியவற்றுடன் உலாவருகிறவளும், தாமரைக் காடுகளில் வஸிப்பவளாகலால், தாமரையைப் பெரிதும் உகக்கும் யானைகள் பிளிறும் ஒலியால் விழிப்படைபவளும், தாம் வீற்றிருக்கும் மங்களகரமான தாமரை இதழ்களில் இருந்து, துதிபாடும் யானை வடிவமுள்ள குக்குலு, குரண்டர், தமனகர், சலிலர் இவர்களின் இனிய குரலோசையால் விழித்துக் கொள்பவளும், பகவானுடைய திருமார்பில் அமர்ந்துள்ளவளும், ஜகத் ஸ்ருஷ்டி தொடக்கமான லீலைகளைப் புரிபவளும், உயர்ந்த அழகுடன் ஜ்வலிப்பவளும், இன்புறுமிவ் விளையாட்டுடையானுடைய தர்ம பத்நியுமான, மஹாலக்ஷ்மியை, இந்த மந்திரத்தினால் எனதருகில் இருக்கப் பிரார்த்தனைச் செய்கிறேன். எல்லாராலும் ஆஸ்ரயிக்கப்படும் இந்த மஹாலக்ஷ்மி என்னைப் பந்து போல் தனது விளையாட்டுக் கருவியாக ஏற்று, என்னை நேசிக்கட்டும்.

कां सीस्मितां हिश्यप्राकारां आर्द्राम् ज्वलन्तीं दृप्तां तर्पयन्तीम् |
पद्मे स्थितां पदवर्णां त्वामिहोपहये श्रियम् ||

காம் ஸோஸ்மிதாம் ஹிரண்ய ப்ராகாரம்
ஆர்த்ராம் ஜ்வலந்தீம் த்ருப்தாம் தர்ப்பயந்தீம் |
பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம்
த்வாமிஹோபஹ்வயே ச்ரியம் ||

ஆனந்த ஸ்வரூபினியும் பாவக்குழியிலிருந்து கரையேற விரும்பும் யாவராலும் கேட்டறிந்து இறைஞ்சப்பட வேண்டியவளும், புன்னகை பூத்த முகத்தினளும், தங்கத்தாலான திருமதிள்களையுடைய திருக்கோயிலில் வாஸம் செய்பவளும், கருணையால் குளிர்ந்த உள்ளத்தையுடையவளும், தமது தேஹ காந்தியால் உலகத்தை ஒளிமயமாகச் செய்பவளும், சொற்ப அனுகூலத்தினால் பெரிதும் திருப்தியடைபவளும், அவரவர்க்கு வேண்டியதைப் பூர்ணமாக அளித்து யாவரையும் திருப்திப்படுத்துகிறவளும், செவ்விய தம் திருமேனிக்கு ஒத்த தாமரை மலரில் வீற்றிருப்பவளும், தாமரையின் மென்மையையும் ஸுகந்தத்தையும் உடையவளும், எல்லாரும் எளிதில் ஆஸ்ரயிக்க கூடியவளுமான, மஹாலக்ஷ்மியை எனது அருகிலிருக்கப் பிரார்த்தனைச் செய்கிறேன்.

चन्द्रां प्रभासां यशसा ज्वलन्तीं श्रियं लोके देवजुष्टामुदाराम् |
तां पद्मनेमीं शरणमहं प्रपद्ये अलक्ष्मीं नश्यतां त्वां वृणे ||

சந்த்ராம் ப்ரபாஸாம் யசஸா ஜ்வலந்தீம்
ஸ்ரியம் லோகே தேவஜுஷ்டாம் உதாராம் |
தாம் பத்மநேமீம் சரணம் அஹம் ப்ரபத்யே
அலக்ஷ்மீம் மே நச்யதாம் த்வாம் வ்ருணே ||

மகிழ்ச்சி நிரம்பியவளும் சுத்த ஸத்வமெனும் திரவியத்தாலான மங்களகர திவ்ய உருவத்தையுடையவளும், நான்கு வித புருஷார்த்தங்களையும் வழங்குவதால் வரும் புகழுடைமையால் ஆஸ்ரிதரை மகிழ்விக்கவும், விரோதிகளைப் பொசுக்கவும் வல்ல ஒளியுள்ளவளும், மஹாவிஷ்ணுவால் பெரிதும் நேசிக்கப்படுபவளும், உலகில் அபயகுரலைத்தான் கேட்டும், தமது நாயகனைக் கேட்பித்தும், எல்லாவற்றையும் நியமிப்பதன் பொருட்டு அவற்றுள் வியாபித்தும், ஸர்வ பாபங்களையும் போக்கியும், தமது குணங்களாலே யாவரையும் மகிழ்வித்தும், யாவராலும் ஸேவை புரியத்தக்கப்படியுமிருப்பவளும், வேண்டியதெல்லாம் யாசிப்பவர்க்களித்தும், “நாம் நன்கு உபகரிக்கவில்லையே” என்று வெட்கப்படுகிறவளும், திருவடியில் இடப்படும் தாமரைமலரால்

பக்தர்கள் அருகில் அழைத்து வரப்படுகிறவரும், அளவற்ற மஹிமையுள்ளவளுமான மஹாலக்ஷ்மியையே, என்னைக் காப்பாற்றிக் கொள்ள சக்தியும் தகுதியுமற்ற நான், என்னை வேறொன்றையும் செய்விக்காமல் என்னைக் காக்கும் பொறுப்பு முழுவதையும் ஏற்பவளாக நிச்சயித்துள்ளேன். நான் விரும்பியதைப் பெறத் தடங்கலான எல்லாப் பாபங்களும் விரைவில் தொலைந்துவிட்டும். எனது தாயாகிய உன்னையே என் விருப்பத்தை நிறைவேற்றித் தரப் பிரார்த்திக்கிறேன்.

अदित्यवर्णे तपसोऽधिजातो वनस्पतिस्तव वृक्षोऽथ बिल्वः
तस्य फलानि तपसा नुदन्तु मायान्तरायार्च बाह्या अलक्ष्मीः

ஆதித்யவர்ணே தபஸோ அதிஜாதோ வநஸ்பதிஸ்தவ வ்ருக்ஷோ
அத பில்வ:| தஸ்ய பலானி தபஸா நுதந்து மாயாந்தராயாச்ச
பாஹ்யா அலக்ஷ்மீ: ||

வெளியில் உள்ள இருட்டையும், மனத்திலுள்ள இருட்டையும், அறியாமையையும் போக்கவல்ல ஒளிமிக்கவளே! ஸர்வரக்ஷகனான நாராயணனையொத்த இயல்புள்ள மஹாலக்ஷ்மீயே! உமது ஸங்கல்பத்தால் தோன்றியதும், மரங்களுள் சிறந்ததும், மங்களகரமானதுமான பில்வம் உமக்குகந்த மரமாம். அதன் பழங்கள், ஹோமம் முதலிய தவத்தால், பொய்நின்ற ஞானத்தையும், பொல்லா ஒழுக்கத்தையும், பகவானை ஆசிரயிப்பதைத் தடுக்கும் விரோதிகளான பாபங்களையும், உன் கருணை நோக்கிற்குப் புறம்பான அமங்களங்களையும் அழிக்கக் கடவதாக!.

उपैतु मां देवसखः कीर्तिर्च मणिना सह
प्रादुर्भूतोऽस्मि राष्ट्रेऽस्मिन् कीर्तिमृद्धिं ददातु मे

உபைதுமாம் தேவஸக: கீர்த்திச்ச மணிநா ஸஹ
ப்ராதூர்ப்பூதொஸ்மி ராஷ்ட்ரேஸ்மின் கீர்த்திம்ருத்திம் ததாது மே

ஹே லக்ஷ்மீயே! நித்யஸூரிகளுக்குத் தோழரான பகவான் என்னருகில் எழுந்தருள வேண்டும். நற்புகழ், ரத்தினம் போன்ற செல்வங்களுடன் எனக்குக் கிட்ட வேண்டும். நான் உமது அபிமானம் பெற்ற இராஜ்யத்தில் தோன்றியவனல்லவா? போற்றத்தக்க ஐஸ்வர்யத்தை எனக்கு அளிப்பீராக!

क्षुत्पिपासामलं ज्येष्ठां अलक्ष्मीं नाशयाम्यहम्
अभूतिमसमृद्धिं च सर्वान् निर्णुद मे गृहात्

க்ஷுத்பிபாஸாமலாம் ஜ்யேஷ்டாம் அலக்ஷ்மீம் நாசயாம்யஹம்
அபூதிமஸம்ருத்திம் ச ஸர்வான் நிர்ணுத மே க்ருஹாத்

பசி தாகங்களையும் புலன்களின் ஆசையையும் மற்ற மனோமலங்களையும், அமங்களையும் கண்களால் காணக்கூடாத முத்தவள் தரும் இன்னல்களையும் அழிக்க வல்லவனாகக் கடவேன். ஹே! லக்ஷ்மீயே! வீடு, தோட்டம், பணியாட்கள், தனம், தான்யம் இவற்றின் அபிவிருத்திக்கு விரோதியான எல்லா அமங்களையும் எனது கிருஹத்திலிருந்து வெளியேற்றி அழிப்பீராக!.

गन्धद्वारां दुराधर्षाम् नित्यपुष्टां करीषिणीम्
ईश्वरीं सर्वभूतानां तामिहोपहृये श्रियम्

கந்தத்வாராம் துராதர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷிணீம்
ஈசுவரீம் ஸர்வபூதானாம் தாமிஹோபஹ்வயே ச்ரியம்

நற்சாந்து, திருப்புக்கை போன்ற பூஜாத்ரவ்யங்களால் நன்கு ஆரதிக்கத் தக்கவளும், நற் புகழைக் கொடுப்பவளும், பரிசுத்தியற்றவர்களுக்கு அணுக அரிதானவளும், எப்பொழுதும் நிறைவுடன் கூடியவளும், அழிவற்ற செல்வங்கள் நிறைந்தவளும், உழுது பண்படுத்தப்பட்ட நிலங்களையுடையவளும், எதையும் தடையின்றிச் செய்து முடிக்கும் திறமையுள்ளவளும், எல்லா பிராணிகளுக்கும் எஜமானியும் அவற்றை உட்புகுந்து நியமிப்பவளும், வர்ணிக்க இயலாத மஹிமையுள்ளவளுமான மஹாலக்ஷ்மீயை எனது கிருஹம் பொலிவுற்று விளங்க அங்கு பிரஸன்னமாயிருக்கப் பிரார்த்திக்கிறேன்.

मनसः काममाकूति वाचः सत्यमशीमहि
पशूनां रूपमन्नस्य मयि श्रीः श्रयतां यशः

மனஸ: காமமாகூதிம் வாச: ஸத்யமசீமஹி
பசூனாம் ரூபமன்னஸ்ய மயி ஸ்ரீ: ச்ரயதாம் யச:

எம் மனத்திற்குகந்த பொருள்கள் யாவற்றையும், கற்பனையில் தோன்றுமவற்றையும், வாக்கினால் யாசிக்கப் படுமவற்றையும், ஆவினம் போன்ற பிராணிகளையும், அன்னபானாதிகளின் நிறைவையும், லக்ஷ்மீயின் அனுக்கிரஹத்தால் அழிவற்றதாகப் பெறுவோமாக. அத்தகைய மஹாலக்ஷ்மி அவர் தம் தொண்டானாகிய என்னிடம் இவற்றையும் உயரிய புகழினையும் சேர்ப்பிக்கக்கடவர்.

कर्दमेन प्रजाभूता मयि संभव कर्दम
श्रियं वासय मे कुले मातरं पद्मालिनीम्

கர்தமேன ப்ரஜாபூதா மயி ஸம்பவ கர்தம
ச்ரியம் வாஸய குலெ மாதரம் பத்ம மாலிநீம்

ஹே கர்தமப்ரஜாபதியே! இந்த்ரியங்களை அடக்கும் சக்தியுள்ள உம்மால் லக்ஷ்மீ புத்திரியாக ஸ்வீகரிக்கப் பட்டவளல்லவா? அத்தகைய லக்ஷ்மியை அவரை ஆராதிக்கும் என்னிடமும் கருணையுள்ளவளாகச் செய்யக்கடவீர். எனது குலத்தில் உலகமாதாவும், தாமரை மலர்மாலை அணிந்தவளுமான அந்த லக்ஷ்மீ சிறிதும் அகலாது நித்யவாஸம் செய்பவளாக இருக்கட்டும்.

आपः सृजन्तु स्निग्धानि चिक्लीत वस मे गृहे
नि च देवीं मातरं श्रियं वासय मे कुले

ஆப: ஸ்ருஜந்துஸ்நிக்தானி சிக்லீத வஸ மே க்ருஹே
நி ச தேவீம் மாதரம் ச்ரியம் வாசய மே குலே

பகவானுடைய அந்தப்புர வாயில் காப்பவரான சிக்லீதரே!
நெய், பால், தேன், எண்ணெய் போன்ற திரவப் பொருள்கள் எனது
கிருஹத்தில் அளவற்றவையாகப் பெருக வேண்டும் (இங்கு
பெருமானும் பிராட்டியும் வாஸம் செய்கிறபடியால்) எனது கிருஹ
ரக்ஷகராக நீரும் இங்கு வஸிக்கக் கடவீர். உலகமாதாவும்
ஐகத்ஸ்ருஷ்டி முதலியவற்றை விளையாட்டாகப் புரிபவரும்
எல்லாரும் எளிதில் ஆச்ரயிப்பதன் பொருட்டு எனது கிருஹத்தில்
இருப்பவருமான லக்ஷ்மியை நன்கு பாதுகாப்பீராக!

आर्द्राम् पुष्करिणीं पुष्टिं पिङ्गलां पद्ममालिनीम्
चन्द्रां हिरण्मयीं लक्ष्मीं जातवेदी म आवह

ஆர்த்ராம் புஷ்கரிணீம் புஷ்டிம் பிங்களாம் பத்ம மாலிநீம்
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ

ஜ்ஞானம் முதலிய குணங்களால் நிறைந்த மஹாவிஷ்ணுவே!
தாபத்ரயத்தால் வாடும் எங்களை கடைக்கண் பார்வையால் குளிரச்
செய்பவளும், பகவானுக்குத் தாமரை மலரால் ஸேவை புரிபவளும்,
எல்லாவித ஸ்ம்ருத்தியுடையவளும், பொன்னிறமான
திருமேனியுடையவளும், பதும மலர் மாலையணிபவளும்,
யாவரையும் மகிழ்விப்பவளும், தங்கம் முதலிய எல்லாச் செல்வம்
நிறைந்துள்ளவளும், யாவராலும் தியானிக்கத் தக்கவளுமான
லக்ஷ்மியை எனதருகில் இருக்கச் செய்வீராக!

आर्द्राम् यः करिणीं यष्टिं सुवर्णाम् हेममालिनीम्
सूर्यां हिरण्मयीं लक्ष्मीं जातवेदो म आवह

ஆர்த்ராம் ய: கரிணீம் யஷ்டிம் ஸுவர்ணாம் ஹேம மாலினீம்
ஸூர்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ

ஹே ஸர்வஜ்ஞான பகவானே! குளிர்ந்த சுபாவமுள்ளவளும், கோபமற்றவளும், சேதனர்களின் பிழையை எம்பெருமான் பொறுத்தருளுவதன் பொருட்டு அவரை எப்பொழுதும் மகிழ்வித்துக் கொண்டிருப்பவளும், யாகம் போன்ற தர்ம கார்யங்களை அபிவிருத்தி செய்பவளும், யாவராலும் நல்ல முறையில் துதிக்கப்படுகிறவளும், தங்கத்தலான மாலையணிபவளும், தாங்கள் படைத்த எல்லாப் பொருள்களிலும் உட்புகந்து தாங்கி அவற்றை நியமிப்பவளும், ஹிதமாயும், அழகாகவும் இருப்பவளுமான லக்ஷ்மி எனதருகில் ஸன்னிதானம் செய்யும்படி அனுக்ரஹிப்பீராக.

तां म आवह जातवेदो लक्ष्मीं अनपगमिनीम्
यस्यां हिरण्यं प्रभूतं गावोदास्योऽश्वान् विन्देयं पुरुषानहम्

தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீம் அநப காமினீம் |
யஸ்யாம் ஹிரண்யம் ப்ரபூதம் காவோ தாஸ்யோஸ்வான் விந்தேயம்
புருஷானஹம் ||

ஹே ஸர்வஸக்தியுள்ள பகவானே! அப்படிப்பட்ட மஹா மஹிமையுள்ள லக்ஷ்மியை இனி ஒரு பொழுதும் பிரியாதபடி எனதருகில் இருக்கச் செய்வீராக. அவரிடமிருந்து தங்கம் முதலானவற்றையும், ஆவினங்களையும் பணிப்பெண்களையும், குதிரை போன்ற வாஹனங்களையும், பணியாட்களையும் அபரிமிதமாக நான் பெறக் கடவேனாக.

पद्मप्रिये पद्मिनि पद्महस्ते पद्मालये पद्मदलायताक्षि
विश्वप्रिये विष्णुमनीऽनुकूले त्वत्पादपद्मं मयि संनिधत्स्व

பத்மப்ரியே பத்மினி பத்மஹஸ்தே பத்மாலயே பத்மதளாயதாக்ஷி|
விஷ்வப்ரியே விஷ்ணுமநோநுகூலே த்வத்பாத பத்மம் மயி
ஸந்நிதத்ஸ்வ ||

தாமரையில் ப்ரீதியுள்ளவளும், பெண்களுள் உயர்ந்தவளும்,
தாமரைகளைக் கையில் ஏந்தியிருப்பவளும், தாமரையின் மேல்
வீற்றிருப்பவளும், தாமரை இதழையொத்த திருக்கண்களை
உடையவளும், எல்லாரிடமும் அன்புள்ளவளும், மஹாவிஷ்ணுவின்
திருவுள்ளத்திற்கு எதிரிடையாக இருக்காதவளுமான
மஹாலக்ஷ்மியே! தாமரைமலர் போன்ற உமது திருப்பாதத்தை
எனது முடிமேல் சூட்டுவீராக!.

श्रियै जातः श्रिय आनिर्याय श्रियं वयो जनिदुभ्यो दधातु
श्रियं वसाना अमृतत्वमायन् भजन्ति सद्यः सविधा वितधून्

சரியை ஜாத: சரிய ஆநிர்யாய சரியம் வயோ ஜநித்ருப்யோ
ததாது |
சரியம் வஸாநா அம்ருதத்வமாயன் பஜந்தி ஸத்ய: ஸவிதா
விதத்யூன் ||

பகவத் கைங்கர்யமாகிய செல்வத்தை அனுபவிப்பதன்
பொருட்டு, அவரிடமிருந்து நான் தோன்றியுள்ளேன். என்னை
மறைக்கும் அசேதந அம்சம் நீங்கப் பெற்று நான் சுய
உருவத்துடன் ஆவிர்பவிக்கஹேதுவான உபாயங்களை
அனுஷ்டிப்பதன் பொருட்டு ஸ்திரமான செல்வமும், ஆயுஸ்ஸும்,
அவளே எனக்கு ஏற்படுமாறு செய்யக்கடவன். லக்ஷ்மியின்
சிந்தனையுடனேயே வாழ்பவர்கள் ஜனன மரணாதிகளற்று
அமரத்தன்மையை அடைவார்கள். அவர்களே பரமபத நாதனது

அருகில் சென்றதும், உடனேயே விசேஷமாக அந்த ப்ரஹ்மத்துடன் தொடர்பு கொண்டவைகளான (பாபம், மூப்பு, மரணம், சோகம், பசி, தாகம்) இவைகளற்ற தன்மைகளையும், விரும்பியதை பெறும் ஆற்றலையும், நினைத்தபடி நடப்பதில் யாராலும் தடுக்க முடியாத தன்மையையும் அடைவார்கள்.

श्रिय एवैनं तच्छ्रियामादधति

சரிய ஏவெனம் தத்சரியாமாததாதி ||

அந்த ப்ரஹ்மம் இந்த லக்ஷ்மி உபாஸகனுக்கு மேன்மேலும் கைங்கர்யமெனும் செல்வத்தை அளிக்கிறது.

सन्ततमृचा वषट्कृत्यं सन्धत्तं सन्धीयते प्रजया पशुमिः
य एवं वेद ||

ஸந்ததம் ருசா வஷட்க்ருத்யம் ஸந்தத்தம் ஸந்தீயதே
ப்ரஜயா பசுபி: ய ஏவம் வேத ||

இந்த ருக்வேத சில மந்த்ரங்களால் எப்பொழுதும் வசபடுத்தத்தக்க, இந்த பிரிவில்லா தம்பதிகளை இங்கு கூறிய வண்ணம் உபாஸிப்பவன் புத்ர பௌத்ராதிகளுடனும், பசு, குதிரை, செல்வம் முதலானவற்றுடனும் பிரிவின்றி வாழ்வான்.

ओं महादेव्ये च विद्महे. विष्णुपत्न्ये च धीमहि |
तन्नी लक्ष्मीः प्रचोदयात् ||

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே, விஷ்ணுபதன்யை ச தீமஹி |
தந்நோ லக்ஷ்மீ: ப்ரசோதயாத் ||

பெரிய பிராட்டியாரின் அனுக்ரஹத்தைப் பெற உபாஸனைகள் புரிவோம். ஆஸ்ரிதர்களுக்கு நான்கு வித புருஷார்த்தங்களை அளித்தலெனும் யாகத்தில் தீக்ஷிதனான நாராயணனுடன் அவற்றைச் செய்யும் அவர் தர்மபத்தினியை இடையறாது தியானிப்போமாக. தமது தியானத்தில் எங்களை அவர் ஊக்குவிப்பாராக!.

// சுபமஸ்து //

(தமிழாக்கம்: (Late) Sri M.S. Rajagopalachariar &
(Late) Sri Anna N. Rangaraja Battar)